

# ஸ்ரீநஸிஹஸ்தோத்ரம் ஸ்ரீராமசந்த்ர ப்ரணீதம்

{॥ ஸ்ரீநஸிஹஸ்தோத்ரம் ஸ்ரீராமசந்த்ர ப்ரணீதம் ॥}

Introduction:-

Ahobilam is a pilgrimage centre situated in Andhra pradesh, India.

It has temples dedicated to Lord Narasimha. The Lord is said to have

appeared here from a pillar, destroyed the famous demon Hiranyakasipu

and given darsan to Prahlada. The temples are very old, over 1000 years old.

It has attracted many saints and devotees who had sung in praise of the

Lord who is an avatar or incarnation of Vishnu

It is said in Harivamsa (Seshadharmam) that Sri Rama visited Ahobilam

during His wanderings in search of Sita and prayed to Lord Narasimha

for success of His endeavour. These verses form His prayer.

In the last verse it is said that these verses are known as Panchamritam.

Hari (ஹரிஃ) is one of the names of Vishnu - (No.360 in the Vishnu

Sahasranama Stotram).

ஹரிஃ - ஸ்மதி மாத்ரேண ப்ஸரீ பாபி ஸ்ஸாரீ வா ஹரதீதி।

He removes the sins and ignorance that is the cause of the cycle of

repeated birth and death just by being thought of. But the word Hari

also means a lion. So, some ascribe this meaning to the name Hari and also

add that the form of the Lord available in Vaikunta is that of Narasimha only.

Nrisimhapurvatapaniya

Upanishad talks about meditating on the Lord. It advises one to meditate on the

form of Narasimha as reclining on the snake-bed of Adishesha in the ocean of milk.

க்ஷீரோதார்ணவஸாயிந் நகேஸரீ யோகிவதாஸீந் மேஷபோகமுர்தாவதம்।

Sri Sankaracharya repeats this idea in the opening verse of his Lakshminrisimha

Stotram and addresses Lord Narasimha as ஸ்ரீமத்பயோநிதிநிகேதந = One

who has the ocean of milk as His residence and

போகீந்த்ரபோகமணிராஜிதபுண்யமூர்தே = whose form is shining with the light  
emanating from the gems in the hoods of the serpent king Adishesha. He opines  
that the same NArasimha came down and appeared from a pillar in order to remove  
the sufferings of His devotee Prahlada. In the tenth verse of the same  
Stotra he addresses the Lord as ப்ரஹ்லாதகேதபரிஹாரபராவதார।  
In keeping with this thought, a Tamil saint – Nammalvar, in one of his verses,  
had praised the Lord Narasimha and said that his heart yearns to go to  
Vaikuntam to have His darsan .

The Vishnu Sahasranama Stotram (VS) refers to Narasimha more than once.

நாரஸிம்ஹவபுஃ VS(21), ஸீஹஃ VS(488), வீரஹா VS(741) and  
ஸர்வப்ரஹரணாயுதஃ VS(1000) are examples.

அஹோபிலி நாரஸீஹீ கத்வா ராமஃ ப்ரதாபவாந் ।  
நமஸ்கத்வா ம்ரீநஸீஹ-மஸ்தௌஷீத் கமலாபதிம் ॥

கோவிந்த கேஸவ ஜநார்தந வாஸுதேவ விம்வேஸ விம்வ மதுஸூதந  
விம்வருப ।  
ம்ரீபத்மநாப புருஷோத்தம புஷ்கராக்ஷ நாராயணாச்சயுத நஸீஹ நமோ  
நமஸ்தே ॥ க ॥

தேவாஃ ஸமஸ்தாஃ கலு யோகிமுக்யாஃ கந்தர்வ-வித்யாதர-கிந்நராம்ச ।  
யத்பாதமுலீ ஸததீ நமந்தி தீ நாரஸீஹீ மரணீ கதோஸ்மி ॥ உ ॥

வேதாந் ஸமஸ்தாந் கலு மாஸ்த்ரகர்பாந் வித்யரீ பல் கீர்திமதீ ச லக்ஷ்மீம் ।  
யஸ்ய ப்ரஸாதாத் புருஷா லபந்தே தீ நாரஸீஹீ மரணீ கதோஸ்மி ॥ ங ॥

ப்ரஹ்மா ஸிவஸ்த்வீ புருஷோத்தமம்ச நாராயணோஸ்ஸௌ மருதரீ பதிம்ச ।  
சந்த்ரர்கவாய்வக்நிமருத்கணாம்ச த்வமேவ தீ த்வரீ ஸததீ நதோஸ்மி ॥ ச ॥

ஸ்வப்நே஽பி நித்யீ ஜகதாமஸேஷீ ஸ்ரஷ்டா ச ஹந்தா விபுரப்ரமேயஃ ।  
த்ராதா த்வமேகஸ்த்ரிவிதோ விபிந்நஃ தீ த்வரீ நஸீஹீ ஸததீ நதோ஽ஸ்மி ॥ ௬ ॥

இதி ஸ்துத்வா ரகும்ரேஷ்டஃ பூஜயாமாஸ தீ ஹரிம் ।  
புஷ்பவஷ்டிஃ பபாதாம, தஸ்ய தேவஸ்ய மூர்தநி ॥

ஸாது ஸாத்விதி தீ ப்ரோசஃ தேவா ஷிகணைஃ ஸஹ ॥ ௭ ॥

தேவாஃ:-

ராகவேண கதீ ஸ்தோத்ரீ பஞ்சாமதமநுத்தமம் ।  
படந்தி யே த்விஜவராஃ தேஷரீ ஸ்வர்கஸ்து ஸாப்வதஃ ॥ ௮ ॥

॥ ஓ தத்ஸத் ॥

Endoded and proofread by N. Balasubramanian bbalu@satyam.net.in

Please send corrections to [sanskrit@cheerful.com](mailto:sanskrit@cheerful.com)

Last updated த்oday

<http://sanskritdocuments.org>

Narasimha Stotram ( By Rama ) Lyrics in Tamil PDF

% File name : nrisimhastotraramachandra.itx

% Location : doc\\_vishhnu

% Author : rAmachandra

% Language : Sanskrit

% Subject : philosophy/hinduism/religion

% Transliterated by : N.Balasubramanian bbalu at satyam.net.in

% Proofread by : N.Balasubramanian bbalu at satyam.net.in

% Latest update : December 24, 2007

% Send corrections to : [Sanskrit@cheerful.com](mailto:Sanskrit@cheerful.com)

% Site access : <http://sanskritdocuments.org>

%

% This text is prepared by volunteers and is to be used for personal study

% and research. The file is not to be copied or reposted for promotion of

% any website or individuals or for commercial purpose without permission.

% Please help to maintain respect for volunteer spirit.

%

We acknowledge well-meaning volunteers for [Sanskritdocuments.org](http://Sanskritdocuments.org) and other sites to have built the collection of Sanskrit texts.

Please check their sites later for improved versions of the texts.

This file should strictly be kept for personal use.

PDF file is generated [ October 13, 2015 ] at [Stotram](http://Stotram) Website